



திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சு
மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு



விலைமனு கோரல் (IFB)

08 ஆம் மாடியினை அபிவிருத்தி செய்தல்

1. பணிப்பாளர் நாயகம், மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு அவர்கள் சார்பாக தலைவர், திணைக்கள கொள்வனவு குழு அவர்கள் '08 ஆம் மாடிக்கான அபிவிருத்தி வேலையினை' மேற்கொள்ளும் பொருட்டு தகுதிவாய்ந்த விலைமனுதாரர்களிடமிருந்து மூடிய விலைமனுக்களை கோருகின்றார். ஒப்பந்த காலப்பகுதியானது 60 நாட்களாகும்.
2. விலைமனுக்கோரலானது தேசிய விலைமனு கோரல் செயன்முறையினை பின்பற்றி மேற்கொள்ளப்படும்.
3. ஒப்பந்தத்தினை பெற்றுக்கொள்வதற்கான உரித்துடையவராவதற்கு வெற்றிகரமான விலைமனுதாரர் கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றிருக்காதவராக இருப்பதுடன் விலைமனுக் கோரலானது வழங்கப்படும் திகதி வரையில் செல்லுபடியாகக்கூடிய வகையில் கட்டுமான கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை (CIDA) இல் கட்டிட நிர்மாண துறைசார் வகுப்பு C7 அல்லது அதிலும் கூடிய வகுப்பில் பதிவுசெய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
4. ஒப்பந்தத்தினை பெற்றுக்கொள்வதற்குரிய தகுதியினை அடைவதற்கு ஓர் வெற்றிகரமான விலைமனுக்கோருநர் பின்வரும் தகைமைகளை பூர்த்திசெய்திருத்தல் வேண்டும்.
 - கடந்த ஐந்து வருடங்களில் நிறைவு செய்யப்பட்ட கட்டுமான வேலைகளின் மொத்த வருமானம்: ஒவ்வாரு வருடத்திலும் ஆகக் குறைந்தது 3 மில்லியன்கள் அடங்கலாக 30 மில்லியன்கள்
 - கடந்த ஐந்து வருடங்களில் 7 மில்லியன்களிற்கு சமமான தன்மை மற்றும் சிக்கல் தன்மை கொண்ட ஆகக் குறைந்தது ஓர் கட்டுமான வேலையினையாவது மேற்கொண்ட அனுபவத்தினை கொண்டிருத்தல்.
 - அசையும் சொத்துக்கள் மற்றும்/ அல்லது கடன் வசதிகள் என்பவற்றின் ஆகக் குறைந்த பெறுமதியானது 1 மில்லியனாக இருத்தல் வேண்டும்.
5. ஆர்வமுள்ள மனுதாரர்கள் மேலதிக விபரங்களை பணிப்பாளர் (நிர்வாகம்), மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற் கல்வி ஆணைக்குழு, "நிபுணதா பியச", இல 354/2, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 05, இடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் விலைமனுக்கோரல் பத்திரங்களை குறித்த முகவரியில் 25.09.2017 இலிருந்து 09.10.2017 வரையில் எந்தவொரு வேலை நாட்களிலும் காலை 09.00 மணியிலிருந்து மாலை 16.00 மணி வரையான காலப்பகுதியில் பார்வையிடலாம்.

தொடர்புகளுக்கு

தொலைபேசி: 011-2555029

தொலைநகல்: 011-2555029

6. ஆர்வமுள்ள விலைமனுதாரர்கள் ஆங்கில மொழியிலான பூரணமான விலைமனு கோரல் பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கு பணிப்பாளர் நாயகம், மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற் கல்வி ஆணைக்குழு, இல 354/2, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 05 அவர்களிடம் எழுத்துமூலமான விண்ணப்பத்துடன் மீளளிக்கப்படாத கட்டணத் தொகையாக ரூபா 2,000.00 இனை செலுத்தி 25.09.2017 ஆம் திகதியிலிருந்து 09.10.2017 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் முற்பகல் 09.00 மணியிலிருந்து பிற்பகல் 15.00 மணி வரையில் கொள்வனவு செய்துகொள்ளலாம்.

7. பூரணப்படுத்தப்பட்ட விலைமனுக்களின் மூலப்பிரதி மற்றும் இணைப்பிரதி ஆகியவற்றினை தலைவர், திணைக்கள கொள்வனவு குழு, மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற் கல்வி ஆணைக்குழு, இல 354/2, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 05 இற்கு 12.10.2017 ஆம் திகதியன்று பிற்பகல் 14.00 மணிக்கு முன்னதாக கிடைக்கக்கூடியவாறு பதிவுத்தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ கையளித்தல் வேண்டும். தாமதமாக கிடைக்கப்பெறுகின்ற விலைமனுக்கள் நிராகரிக்கப்படும். விலைமனுக்கள் முடிவுத் திகதியின் பின்னர் காலதாமதமின்றி, விலைமனுதாரர்களால் தெரிவுசெய்யப்பட்டு அனுப்பிவைக்கப்படும் பிரதிநிதிகளின் முன்னிலையில் திறக்கப்படும்.

8. விலைமனுக்கோரல்கள் அவை கிடைக்கப்பெறுவதற்கு நியமிக்கப்பட்ட அல்லது ஏதாவது நீடிக்கப்பட்ட காலப்பகுதியின் இறுதி திகதியிலிருந்து 120 நாட்கள் வரையில் செல்லுபடியாகும்.

9. விலைமனுக்கோரல் பத்திரத்தின் 07 ஆம் பிரிவில் தரப்பட்டுள்ள விபர மாதிரிக்கு அமைவாக அனைத்து விலைமனுக்களுடன், மத்திய வங்கியினால் அனுமதியளிக்கப்பட்ட இலங்கையிலுள்ள ஏதாவது வர்த்தக வங்கியின் மூலம் வழங்கப்பட்ட 16.03.2017 ஆம் திகதி வரையில் செல்லுபடியாகக்கூடிய ரூபா 90,000.00 பெறுமதியான விலைமனுக்கோரல் பாதுகாப்பினை இணைத்து பணிப்பாளர் நாயகம், மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற் கல்வி ஆணைக்குழு அவர்களிற்கு கிடைக்கக்கூடியவாறு அல்லது ரூபா 45,000.00 இனை காசாளர், மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற் கல்வி ஆணைக்குழு அவர்களுக்கு கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வைத்தல் வேண்டும்.

10. விலைமனு தொடர்பான ஆரம்பக்கட்ட கூட்டமொன்று எதிர்வரும் 04.10.2017 ஆம் திகதியன்று மு.ப. 10.00 மணிக்கு மூன்றாம் மாடி, இல 354/2, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 05 என்ற முகவரியில் அமைந்துள்ள மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற் கல்வி ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெறும்.

தலைவர்,

திணைக்கள கொள்வனவு குழு,

மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற் கல்வி ஆணைக்குழு,

இல 354/2, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 05